



- ஸ்டீபன் ஸ்பீக்ஸ், ஸ்டீபன் ஸ்பீக்ஸ், ஸ்டீபன் ஸ்பீக்ஸ், ஸ்டீபன் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ்
ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ், ஸ்டீபன் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ்
ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ். -

ABDUL HAQ LAREENA'S POEM (Rendered in English by Latha Ramakrishnan>(*First Draft))

THE MALICE OF THE FACELESS

Holding which end of the life that is not
she would walk on the rope-ladder
_ with a malicious smile you kept looking on

The length of the short span between life and death
had swelled into a river sideways
whenever she tried to cross it
the night's dream ends

life's thirst doesn't suffice
to drink death
the length of her dream's wing
you cannot measure

When the jungle of Yakshi beyond imagination
smouldering gradually and turning into
raging fire
amidst the shimmer of ashes she sprouts softly.

ஸ்டீபன் ஸ்பீக்ஸ் ஸ்பீக்ஸ்

இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு அந்த நிலணியில் அவள்
நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்

ABDUL HAQ LAREENA'S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft))

Written by - Latha Ramakrishnan -

Monday, 10 December 2018 09:51 - Last Updated Sunday, 20 January 2019 01:48

இரூப்புக்குமும் இறப்புக்குமும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பரெக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவூதீர்ந்துபோய் விடுகிறது.

வாழ்தலின் தாகம் மரணத்தை அருந்தப் போதுமானதாயில்லை
அவள் கனவுகளின் சிறகு நீளத்தை நீ அளப்பதற்குமில்லை

கற்பனைக்கெட்டாத யட்சியின் காடும்
மெல்லக் கன்னற்று திகுதிகுத்து எரிகையில்
சாம்பலின் சூடரிடமெல்லெனத் துளிர்க்கிறாள்.

ramakrishnanlatha@yahoo.com